கோர்ட் விவகாரம் உள்ளவை நீங்கலாக மூன்று மில்களை எடுப்ப தற்கான அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. இரண்டு மில்களை மாநில அரசு எடுத்து, அதற்கான முழுப்பணத்தையும், முழுப் பொறுப்பையும் தமிழ்நாடு அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லியும், கடிதம் எழுதியும், தந்தி அனுப்பியும், அதற்கான பதில் மத்திய அரசிலிருந்து இன்னும் வரவில்லை.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : தலைவர் அவர்களே, எல்லா தொழிற்சங்கத் தலைவர்களையும் மாண்புமிகு எதிர்தரப்பு உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இங்குள்ள நிலைமைகளை நீங்கள் அருள்கூர்ந்து தொழிலாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அரசாங்கம் செய்துவரும் உதவிகளைக்கூட மறைத்து விட்டால், அது சமுதாயத்திற்கும், மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். நடைபெற்ற உண்மைகளை தொழிலாளர்களிடத்தில் எடுத்துக்கூறினால், அவர்கள் ஆறுதல் கொள்வார்கள், யார் தவறு செய்கிறார்கள் என்கிற உண்மை நிலவரம் தெரியவரும் என்பதைச் சொல்லிக்கொண்டு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : மாண்புமிகு அமைச்சர்கள் விளக்கம் அளித்தார்கள். இந்த ஒற்றிவைப்புத் தீர்மானத்தை ஒரு பொது விவாதம் போல் நடத்தியிருக்கிறார்கள். இதற்கும் மேலாக, இந்தத் தீர்மானம் கொண்டுவந்ததற்கான அவசியமே இல்லை. நிதிநிலை அறிக்கைமீது நடக்கும் இந்த 7 நாள் விவாதத்திலே பேசும்போதுகூட இதைப்பற்றிச் சொல்லலாம். ஆகவே, மாண்புமிகு அமைச்சர்கள் அளித்த விளக்கத்திற்குப் பிறகு இந்த ஒற்றிவைப்புத் தீர்மானங்களுக்கான அனுமதி மறுக்கப்படுகிறது.

(4) அறிவிப்பு

பேரவை அலுவல் குறித்து.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : 1–3–1972-ம் நாள் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 10-3-1972 வரை பேரவையின் நிகழ்ச்சி விபரம் ஏற்கெனவே உறுப்பினர்களுக்கு அச்சிட்டு அனுப்பியுள்ளவாறு நடைபெறும்.

அடுத்து, 1972-73-ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீது பொது விவாதம் துவங்கும்.

(5) 1972-73-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் மீது பொது விவாதம்

***திரு. எ. சுவாமிதாஸ்**: தலைவர் அவர்களே, 1972-73 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்மீது எனது கருத்துக்களை இந்த மன்றத்திலே கூற விரும்புகிறேன்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பட்ஜெட்டை, சமர்ப்பித்தது ஒரு கவிதையைப் படிப்பது போலவே இருந்தது. அதிலே காணக்கூடிய கருத்துக்கள் நாம் எல்லாம் எதிர்நோக்கியிருக்கின்ற சம தர்மப் பாதையிலே செல்கிறதா என்று பார்க்கும்போது இல்லையென்று நிச்சயமாகச் சொல்லமுடியும். கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி அளவுக்கு உபரி பட்ஜெட்டாக காணப்படுகிறது. 1967-ஆம் ஆண்டிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்றதற்குப் பின்னால் வருவாயை வரி மூலமாக கிட்டத்தட்ட 202 கோடியே 72 லட்சம் ரூபாய்க்குப் போட்டு பெருக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அன்று 1967-க்கு முன்னாலே எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கும்பொழுது இந்த அரசு பொதுமக்கள்மீது வரியைப் போட்டு வருவாயைப் பெருக்குவது சமதர்மப் பாதைக்கு உகந்ததாக இருக்கிறதா என்று பேசியிருக்கிறார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நான் ஒன்றிரண்டு கருத்துக்களைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 1966-67-ஆம் ஆண்டு பட்ஜெட் பொது விவாதத்தின்போது இப்பொழுது அமைச்சராக இருக்கிற மாண்புமிகு திரு. மாதவன் அவர்கள் குறிப்பிட்டதை நான் சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். "சம தர்ம சமுதாய அடிப்படையானது வரி அல்லாத முறையிலே வருமானத்தைப் பெருக்குவதிலே அமைந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வரியற்ற முறை நம் மாநிலத்திலே எந்த முறையிலே அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரமே இந்த ஆண்டில் காணப்படவில்லை என்று சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். வரியை மட்டும் போட்டு அரசாங்கம் சமதர்ம சமுதாயத்தை ஏற்படுத்த முடியும் என்பதை வலியுறுத்துகிற அதுதான் அரசாங்கத்தின் திட்டமா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்" என்று பேசியிருக்கிறார்கள். 1966-67-ஆம் ஆண்டிலே வருவாய்